



BRAMPTON

Service and Information Update

தனி நபர்கள் நேரடியாகவும் மெய்நிகர் முறையிலும் கலந்துகொள்வதற்கான கோடைக்கால முகாம்களுக்கு பதிவு செய்யும் பணி ஜூன் 7 ஆம் தேதி துவங்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 4, 2021) – இந்தக் கோடைப்பருவத்தின்போது, ப்ராம்ப்ட்டன் ரிக்ரியேஷன் (Brampton Recreation) அமைப்பானது ஜூலை 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தனி நபர்கள் நேரடியாகவும் மெய்நிகர் முறையிலும் கலந்துகொள்வதற்கான கோடைக்கால முகாம்களை வழங்கவுள்ளது. இதற்காக ப்ராம்ப்ட்டன் குடியிருப்பவாசிகள் பதிவு செய்துகொள்வதற்கான பணி ஜூன் 7 திங்கட்கிழமை காலை 6 மணி முதல் துவங்குகிறது.

தனி நபர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் கோடைக்கால முகாம்கள்

ப்ராம்ப்ட்டன் நகர ரிக்ரியேஷன் மையங்கள் ஒன்பதிலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தனிநபர் கலந்துகொள்ளும் கோடைக்கால முகாம்களுக்கு உபசரிப்பு வழங்கப்படும். இந்த முகாம்களில் விளையாட்டு போட்டிகள், ஆட்டம்பாட்டம், கைவினைக் கலைகள் மற்றும் பல செயல்பாடுகள் இடம் பெறும்; இது ஆகஸ்ட் 2 இல் ஆரம்பிக்கின்ற குறுகிய வார இறுதியில் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8:45 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும்.

இந்த நேரத்தில் ஒன்ட்டேரியோ அரசாங்கத்தால் இளைஞர்களுக்கான தனி நபர் கலந்துகொள்ளும் கோடைக்கால முகாம்கள் அனுமதிக்கப்படுகின்றன. பீல் பொது சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுடன் பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேம்பட்ட நெறிமுறைகளை ப்ராம்ப்ட்டன் நகரம் செயல்படுத்துகிறது. பங்கேற்பாளர்கள் எல்லா நேரங்களிலும் உள்ளரங்கினுள்ளும் மற்றும் திறந்தவெளியில் உடல் ரீதியான தூரம் சாத்தியமில்லாத போதும், முகக் கவசங்களை அணிய வேண்டும். முகாமில் கலந்துகொள்பவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாத குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். மேம்படுத்தப்பட்ட துப்புரவு நடைமுறைகள், தினசரி உடல்நிலை சரிபார்த்தல் மற்றும் இன்னும் பலவும் நடைமுறையில் இருக்கும்.

[தனிநபர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் கோடைக்கால முகாம்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முழு விபரங்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.](#)

கட்டணங்கள் மாறுபடும். 311 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது பதிவு செய்துகொள்ள வருகை தரவும்: www.brampton.ca/reccamps .

மெய்நிகர் முறையிலான கோடைக்கால முகாம்கள்

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ப்ராம்ப்ட்டனில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மெய்நிகர் முறையிலான கோடைக்கால முகாம்களுக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம்கள் திங்கள்



முதல் வெள்ளி வரை ஒரு நாளைக்கு 1.5 மணி நேரம் நடைபெறும்; நிகழ்ச்சி நிரலின் தொடக்க நேரம் அடிப்படையில் இது மாறுபடும். அனைத்து நிகழ்ச்சிகளும் WebEx வழியாக பயிற்சி பெற்ற ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு பயிற்றுவிப்பாளர்களால் வழிநடத்தப்படுகின்றன.

வாரம் முழுக்கவுமான இந்த மெய்நிகர் முகாமில் கலந்து கொள்வதற்கான கட்டணம் \$ 75 ஆகும், இதில் திரும்பப் பெற முடியாத \$ 25 விலை கொண்ட பொருள் தொகுப்பு அடங்கும். மெய்நிகர் முகாம்கள் ஒரு பொருள் தொகுப்புடன் வருகின்றன; அவற்றை முகாம் தொடக்க தேதிக்கு முன்பே எடுத்துக்கொள்ள வேண்டும். சேகரித்துக் கொள்வதற்கான இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த விவரங்களுடன் பங்கேற்பாளர்களுக்கு ஒரு அறிவுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.

மெய்நிகர் முகாமில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்து கொள்வதற்கான கெடுநாளானது முகாம் துவங்கவிருப்பதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ஆகும். பதிவு செய்துகொள்ள எண் 311 ஐ அழைக்கவும் அல்லது வருகை தரவும்: www.brampton.ca/reccamps .

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca